



ضع اسم حيوان أو طير في الفراغ

Écris dans l'espace vide le nom de l'animal ou de l'insecte qui convient :

1 {وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا (.....)}

{(Et rappelez-vous,) lorsque Moïse dit à son peuple : "Certes Allah vous ordonne d'immoler une (.....)"}

2 {فَالْتَقَمَهُ (.....) وَهُوَ مُلِيمٌ}

{Le (.....) l'avala alors qu'il était blâmable}.

3 {وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى (.....) أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ}

{Puis il passa en revue les oiseaux et dit : "Pourquoi ne vois-je pas la (.....) ? est-elle parmi les absents?"}

4 {فَبَعَثَ اللَّهُ (.....) يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُورِي سَوْءَةَ أَخِيهِ}

{Puis Allah envoya un (.....) qui se mit à gratter la terre pour lui montrer comment ensevelir le cadavre de son frère}.

5 {قَالَ إِنِّي لَيَحْزُنُنِي أَنْ تَذْهَبُوا بِهِ وَأَخَافُ أَنْ يَأْكُلَهُ (.....) وَأَنْتُمْ عَنْهُ غَافِلُونَ}

{Il dit : "Certes, je m'attristerai que vous l'emmeniez ; et je crains que le (.....) ne le dévore dans un moment où vous ne ferez pas attention a lui!"}

6 {يَأْتِيهَا (.....) ادْخُلُوا مَسَاكِنِكُمْ لَأَيْحَطَّمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ}

{"Ô (.....), entrez dans vos demeures, [de peur] que Salomon et ses armées ne vous écrasent [sous leurs pieds] sans s'en rendre compte" !}

7 {إِنْ هَذَا أَخِي لَهُ تِسْعٌ وَتِسْعُونَ (.....) وَلِيَ (.....) وَاحِدَةً}

{Celui-ci est mon frère : il a quatre-vingt-dix-neuf (.....), tandis que je n'ai qu'une (.....)"}

8 {فَمَثَلُهُ كَمَثَلِ (.....) إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ}

{Il est semblable à un (.....) qui halète si tu l'attaques, et qui halète aussi si tu le laisses}.



9 {أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ (.....)}

{N'as-tu pas vu comment ton Seigneur a agi envers les gens de (.....)}.

10 {كَأَنَّهُمْ (.....) مُسْتَنْفِرَةٌ * فَرَّتْ مِنْ (.....)}

{Ils sont comme des (.....) épouvantés, s'enfuyant devant un (.....)}.

11 {فَأَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ (.....) مُبِينٌ}

{Il jeta donc son bâton et le voilà devenu un (.....) manifeste}.

12 {مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ (.....) يَحْمِلُ أَسْفَارًا}

{Ceux qui ont été chargés de la Thora mais qui ne l'ont pas appliquée sont pareils à (.....) qui porte des livres}.

13 {وَيَا قَوْمِ هَذِهِ (.....) اللَّهُ لَكُمْ آيَةٌ فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُوهَا بِسُوءٍ}

{Ô mon peuple, voici la (.....) d'Allah qu'Il vous a envoyée comme signe. Laissez-la donc paître sur la terre d'Allah, et ne lui faites aucun mal}.

14 {وَأَوْحَىٰ رَبُّكَ إِلَىٰ (.....) أَنْ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ}

{[Et voilà] ce que ton Seigneur révéla aux (.....) : "Prenez des demeures dans les montagnes, les arbres, et les treillages que [les hommes] font}.

15 {فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَ (.....) وَ (.....) وَ (.....) وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا

{Et Nous avons alors envoyé sur eux l'inondation, وَكَانُوا قَوْمًا مُّجْرِمِينَ} les (.....), les (.....), les (.....) et le sang, comme signes explicites, mais ils s'enflèrent d'orgueil et demeurèrent un peuple criminel}.

16 {مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ (.....) اتَّخَذَتْ بَيْتًا}

{Ceux qui ont pris les protecteurs en dehors d'Allah ressemblent à (.....) qui s'est donnée maison}.

17 {فَلَمَّا عَتَوْا عَمَّا نُهَوْا عَنْهُ فُلْنَا لَهُمْ كُونُوا (.....) خَاسِرِينَ}

{Puis, lorsqu'ils refusèrent (par orgueil) d'abandonner ce qui leur avait été interdit, Nous leur dîmes : "Soyez des (.....) abjects"}.



18 {أَفَلَا يَنْظُرُونَ إِلَىٰ (.....) كَيْفَ خُلِقَتْ}

{Ne considèrent-ils donc pas les (.....), comment ils ont été créés ?}

19 {خُشَعًا أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ (.....) مِّنْتَشِرُونَ}

{les regards baissés, ils sortiront des tombes comme des (.....) éparpillées}.

20 {يَوْمَ يَكُونُ النَّاسُ (.....) الْمِبْثُوثِ}

{C'est le jour où les gens seront comme des (.....) éparpillés}.

21 {مَنْ لَعَنَهُ اللَّهُ وَعَظِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمْ (.....) وَ (.....)}

{Celui qu'Allah a maudit, celui qui a encouru Sa colère, et ceux dont Il a fait des (.....), des (.....)}.

22 {فَرَاغَ إِلَىٰ أَهْلِهِ فَجَاءَ (.....) سَمِينٌ}

{Puis il alla discrètement à sa famille et apporta un (.....) gras}.

23 {فَأَلْقَاهَا فِإِذَا هِيَ (.....) تَسْعَىٰ}

{Il le jeta : et le voici un (.....) qui rampait}.

24 {ثَمَانِيَةَ أَزْوَاجٍ مِّن (.....) اثْنَيْنِ وَمِن (.....) اثْنَيْنِ}

{(Il en a créé) huit, en couples : deux pour les (.....), deux pour les (.....)}.

25 {إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَّا (.....) فَمَا فَوْقَهَا}

{Certes, Allah ne se gêne point de citer en exemple n'importe quoi : un (.....) ou quoi que ce soit au-dessus}.

26 {قَالُوا نَفَقْدُ صُوعَ الْمَلِكِ وَلِمَنْ جَاءَ بِهِ حِمْلٌ (.....) وَأَنَا بِهِ زَعِيمٌ}

{Ils répondirent : "Nous cherchons la grande coupe du roi. La charge d'un (.....) à qui l'apportera et j'en suis garant"}.

27 {إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ كَأَنَّه (.....) صُفْرٌ}

{car [le feu] jette des étincelles volumineuses comme des châteaux, et qu'on prendrait pour des (.....) jaunes}.

28 {قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّؤُا عَلَيْهَا وَأَهشُّ بِهَا عَلَى (.....) وَلِي فِيهَا مَارِبٌ أُخْرَىٰ}

{Il dit : "C'est mon bâton sur lequel je m'appuie, qui me sert à effeuiller (les arbres) pour mes (.....) et j'en fais d'autres usages"}.

29 {إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا (.....) وَلَوْ اجْتَمَعُوا لَهُ}

{Ceux que vous invoquez en dehors d'Allah ne sauraient même pas créer une (.....), quand même ils s'uniraient pour cela}.

30 {وَأَعِدُّوا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطٍ (.....) تُرْهَبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ}

{Et préparez [pour lutter] contre eux tout ce que vous pouvez comme force et comme (.....) équipée, afin d'effrayer l'ennemi d'Allah et le vôtre}.